

SECTION B — (5 × 10 = 50 marks)

Answer ALL questions.

6. (a) Discuss the different classification of Cost.

Or

- (b) During the year 2017, Ahamed Ltd., produced 50,000 units of a Product. The following were the expenses.

Particulars	Amount
Stock of Raw Materials on 01.01.2017	10,000
Stock of Raw Materials on 31.12.2017	20,000
Purchases	1,60,000
Direct Wages	75,000
Direct Expenses	25,000
Factory Expenses	37,500
Office Expenses	62,500
Selling Expenses	25,000

You are required to prepare a Cost Sheet showing cost per unit and Total Cost at each Stage.

7. (a) Record the following transactions in Stores Ledger, pricing the materials under FIFO method.

May	
1	Balance 50 Units at Rs. 25 per unit.
3	Received 300 units at Rs. 30 per unit
5	Issued 200 units
7	Issued 120 units
8	Received back 10 units (issued on 7 th May)
10	Returned to vendor 15 units purchased on 3 rd May
15	Received 200 Units at Rs. 32
18	Issued 150 Units
19	Issued 50 Units

The stock verifier found a shortage of 10 Units on 20th and left a note.

Or

- (b) From the following particulars write up Stores Ledger under Last-in-First-out:

Dec. 1	Stock in Hand 500 units at Rs. 20
3	Issued 200 units
3	Purchased 150 units at Rs. 22
4	Issued 100 Units
5	Purchased 200 units at Rs. 25
6	Issued 300 units

6 Returned to store 10 Units (Issued on 4th Dec)

7 Issued 100 Units

8 Issued 50 Units

On 10th, it was noticed that there is a shortage of 10 Units.

8. (a) From the following particulars, calculate earnings of a worker under,

(i) Time Rate System

(ii) Piece wage system

(iii) Halsey plan and

(iv) Rowan Plan

Wage Rate - Rs. 2 per Hour

Production per Hour - 4 Units

Dearness Allowance - Re. 1 per Hour

Standard Time fixed - 80 hours

Actual Time taken - 50 Hours

Production - 250 Units

Or

8

S.No. 821

(b) A worker takes 80 hours to do a job for which the time allowed is 100 Hours. His daily rate is Rs. 2.50 per hour. Calculate the work cost of the job under the following methods of payments of wages.

(i) Time Rate (ii) Piece Rate (iii) Halsey Plan and (iv) Rowan Plan

Additional Information

(1) Material Cost Rs. 120

(2) Factory Overhead 125% of wages

9. (a) Kumanan Ltd., has three production departments 'A', 'B' and 'C' and two service departments 'D' and 'E'. The following figures are extracted from the records of the company.

Particulars	Amount (Rs.)
Rent and Rates	5,000
Indirect wages	1,500
Depreciation of machinery	10,000
General Lighting	600
Power	1,500
Sundries	10,000

9

S.No. 821

The following data are also available

Particulars	Total	A	B	C	D	E
Floor Space in Sq. Ft.	10,000	2,000	2,500	3,000	2,000	500
Light Points	60	10	15	20	10	5
Direct wages	10,000	3,000	2,000	3,000	1,500	500
H.P. of machines	150	60	30	50	10	-
Value of machinery	2,50,000	60,000	80,000	1,00,000	5,000	5,000

Apportionment of the costs of the various departments on the most equitable basis by preparing a primary departmental distribution summary.

Or

- (b) Amit Company has five departments P, N, R, S are producing departments, and T is a service department. The actual costs for a period are as follows.

Repairs	Rs.2,000
Rent	Rs.2,500
Depreciation	Rs.1,200
Supervision	Rs.1,200
Insurance	Rs.4,000
Light	Rs.1,500

10

S.No. 821

Employer's liability of employees' Insurance Rs. 600

The following data are also available in respect of the five departments:

	Dept.P	Dept.N	Dept.R	Dept.S	Dept.T
Area Sq.ft.	140	120	110	90	40
No. of workers	25	20	10	10	5
Total Wages Rs.	10,000	8,000	5,000	5,000	2,000
Value of plant Rs.	20,000	18,000	16,000	10,000	6,000
Value of Stock Rs.	15,000	10,000	5,000	2,000	-

Apportion the costs to the various departments on the equitable basis.

10. (a) What is Job Costing? Explain its advantages and limitations.

Or

- (b) The following information relates to Mohammeda Construction Company:

Materials issued from stores	Rs. 1,50,000
Wages paid	2,20,000
General charges	8,000
Plant installed at site on 1 st July 2017	40,000
Materials on site on 31-12-2017	8,000

11

S.No. 821

S.No. 586

12PCM06

(For the candidates admitted from 2012–2013 onwards)

**M.Com. DEGREE EXAMINATION,
APRIL 2017.**

Second Semester

**INVESTMENT ANALYSIS AND PORTFOLIO
MANAGEMENT**

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A — (5 × 5 = 25 marks)

Answer ALL questions.

1. (a) State the need for investment.

Or

(b) Write a note on capital market.

2. (a) What are the disadvantages of technical analysis?

Or

(b) Mention the criticisms of efficient market theory.

3. (a) Write a note on company analysis.

Or

(b) What are the features of market risk?

4. (a) What is the nature of portfolio management?

Or

(b) Write a note on Markowitz theory.

5. (a) What is capital market theory?

Or

(b) Mention the features of Bear.

SECTION B — (5 × 10 = 50 marks)

Answer ALL questions.

6. (a) Write an essay on sources of investment information.

Or

(b) Write in detail about investment environment.

7. (a) State and explain Dow theory.

Or

(b) What are the tests of market efficiency?

2

S.No. 586

8. (a) Explain types of risks.

Or

(b) How to measure risk?

9. (a) Enumerate portfolio analysis.

Or

(b) How to select feasible set of portfolios?

10. (a) Discuss the concept of CAPM with illustration.

Or

(b) How do you evaluate fixed income securities?

3

S.No. 586

(6 pages)

S.No. 715

17PCM07/17PCZ07

(For the candidates admitted from 2017 – 18 onwards)

M.Com./M.Com. (CA) DEGREE EXAMINATION,
NOVEMBER 2018.

Second Semester

ADVANCED BUSINESS STATISTICS

Time : Three hours

Maximum : 75 marks

PART A — (5 × 5 = 25 marks)

Answer ALL the questions.

All questions carry equal marks.

1. (a) In a class of 50 students, 10 have failed and their average of marks is 2.5. The total mark secured by the entire class is 281. Find the average mark of those who have passed.

Or

- (b) What is the importance of measures of dispersion?

2. (a) One card is drawn from a standard pack of 52. What is the probability that it is either a King or a Queen?

Or

- (b) In a binomial distribution consisting of 5 independent trials. Probabilities of 1 and 2 successes are 0.4096 and 0.2048 respectively. Find the parameter p of the distribution.

3. (a) In a sample 500 people from a village in Rajasthan, 280 are found to be rice eaters and the rest wheat eaters. Can we assume that both the food articles are equally popular?

Or

- (b) In a sample of 500 people from a village in Rajasthan, 280 are found to be rice eaters and the rest wheat eaters. Can we assume that both the food articles are equally popular?

4. (a) In a sample of 1000 the mean is 1.5 and the s.d. 2.5. In another sample of 800 the mean is 1.8 and s.d. 2.7. Assuming that the samples are independent discuss whether the two samples can have come from population which have the same s.d.

Or

- (b) Out of 20,000 customers ledger account a sample of 600 was taken to test the accuracy of posting and balancing and 45 mistakes were found. Assign limits which the number of mistake can be expected at 95% level of confidence.

5. (a) $r_{12} = 0.86$, $r_{13} = 0.65$ and $r_{23} = 0.72$, find the partial correlation coefficient $r_{12.3}$.

Or

- (b) What are the different types of Factor Analysis?

PART B — (5 × 10 = 50 marks)

Answer ALL the questions.

All questions carry equal marks.

6. (a) Describe absolute measures of dispersion and relative measures of dispersion. Discuss their merits and demerits.

Or

- (b) The following data were obtained while observing the life span of a few neon lights of a company. Calculate standard deviation.

Life Span (years)	4-6	6-8	8-10	10-12	12-14
No. of Neon lights	10	17	32	21	20

3

S.No. 715

7. (a) A bag contains 5 white and 3 black balls. Two balls are drawn at random one after the other without replacement. Find the probability that both balls drawn are black.

Or

- (b) The following data show the number of seeds germinating out of 10 on damp filter for 80 set of seeds. Fit a binomial distribution to this data.

X	0	1	2	3	4	5	6	7	8	9	10
Y	6	20	28	12	8	6	0	0	0	0	0

8. (a) Explain the various steps involved in the testing the hypothesis.

Or

- (b) Two types of drugs were used on 5 and 7 patients for reducing their weight. Drug A was imported and drug B indigenous. The decrease in the weight after using the drugs for six months was as follows :

Drug A:	10	12	13	11	14		
Drug B:	8	9	12	14	15	10	9

In there a significant difference in the efficacy of the two drugs? If not, which drug should you buy? (For $v = 10$, $t_{0.05} = 2.223$).

4

S.No. 715

[P.T.O.]

9. (a) Two random samples were drawn from two normal populations and their values are :

A : 66 67 75 76 82 84 88 90 92

B : 64 66 74 78 82 85 87 92 93 95 97

Test whether the two populations have the same variance at the 5% level of significance. ($F = 3.36$) at 5% level for $v_1 = 10$ and $v_2 = 8$.

Or

- (b) In an anti malarial campaign in a certain area, quinine was administered to 812 persons out of a total population of 3,248. The number of fever cases is shown below :

	Treatment	Fever	No fever	Total
Quinine	20	792	812	
No quinine	220	2,216	2,436	
Total	240	3,008	3,248	

Discuss the usefulness of quinine in checking malaria.

10. (a) Calculate (i) $R_{1,23}$ (ii) $R_{3,12}$ and (iii) $R_{2,13}$ for the following data : $r_{12} = 0.6$, $r_{13} = 0.7$ and $r_{23} = 0.65$.

Or

- (b) Given the following, determine the regression equation of x_1 on x_2 and x_3

$$\begin{array}{lll} r_{12} = 0.8 & r_{13} = 0.6 & r_{23} = 0.5 \\ \sigma_1 = 10 & \sigma_2 = 8 & \sigma_3 = 5 \end{array}$$

(6 pages)

S.No. 786

17PCM07/
17PCZ07

(For the candidates admitted from 2017 – 2018 onwards)

M.Com./ M.Com. (CA) DEGREE EXAMINATION,
APRIL/MAY 2018.

Second Semester

ADVANCED BUSINESS STATISTICS

Time : Three hours

Maximum : 75 marks

PART A — (5 × 5 = 25 marks)

Answer ALL the questions

All question carry equal marks

1. (a) A computer programmer entered the marks in Statistics of 1000 students and calculated the mean mark to be 72. While checking his entries, it was found that two marks 30 and 20 were wrongly entered as 80 and 90. Find the correct mean mark in statistics.

Or

- (b) State the characteristics of a good measure of dispersion.

2.

- (a) A problem in statistics is given to five students A, B, C, D. and E. Their chances of solving it are $\frac{1}{2}$, $\frac{1}{3}$, $\frac{1}{4}$, $\frac{1}{5}$ and $\frac{1}{6}$. What is the probability that the problem will be solved?

Or

- (b) A coin is tossed six times. What is the probability of obtaining four or more heads?
3. (a) Mention the general procedure for testing the hypotheses.

Or

- (b) 500 apples are taken at random from a large basket and 50 are found to be bad. Estimate the proportion of bad apples in the basket and assign limits within which the percentage most probably lies.

4. (a) List out the uses of Chi-Square (χ^2) Test.

Or

- (b) Briefly explain the importance of Yate's Corrections for Continuity.

5. (a) If $r_{12} = 0.9$, $r_{13} = 0.75$, and $r_{23} = 0.7$, find $R_{1,23}$

Or

- (b) Mention the various uses of Factor Analysis.

PART B — (5 × 10 = 50 marks)

Answer ALL the questions.

All question carry equal marks.

6. (a) Calculate Mean, Median and Mode form the following frequency distribution.

Variable :	10-13	13-16	16-19	19-22	22-25
Frequency :	8	15	27	51	75
Variable :	25-28	28-31	31-34	34-37	37-40
Frequency :	54	36	18	9	7

Or

- (b) Find the Arithmetic Mean and Standard Deviation.

Class Interval	0-10	10-20	20-30	30-40	40-50
Frequency	2	5	9	3	1

3 S.No. 786

7. (a) Find the probability of drawing a queen, a king and a knave in that order from a pack of cards in three consecutive draws, the cards drawn not being replaced.

Or

- (b) The following mistakes per page were observed in a book :

No. of mistakes per page	0	1	2	3	4
No. of times the mistake occurred	211	90	19	5	0

Fit a Poisson distribution to the given data.

8. (a) Intelligence test on two groups of boys and girls gave the following results :

	Mean	S.D.	N
Girls	75	15	150
Boys	70	20	250

Is there a significant difference in the mean scores obtained by boys and girls?

Or

4

S.No. 786
[P.T.O.]

- (b) The life time of electric bulbs for a random sample of 10 from a large consignment gave the following data:

Item	1	2	3	4	5	6	7	8	9	10
Life (in '000 hours)	4.2	4.6	3.9	4.1	5.2	3.8	3.9	4.3	4.4	5.6

Can we accept the hypothesis that the average life time of bulbs is 4,000 hours?

9. (a) Two samples are drawn from two normal population. From the following data test whether the two samples have the same variance at 5% level:

Sample 1 60 65 71 74 76 82 85 87

Sample 2 61 66 67 85 78 63 85 86 88 91

Or

- (b) 1,000 students at college level are graded according to their I.Q. and their economic conditions. Use chi-square test to find out whether there is any association between economic conditions and the level of I.Q.

Economic Conditions	I.Q.			Total
	High	Medium	Low	
Rich	160	300	140	600
Poor	140	100	160	400
Total	300	400	300	1,000
	5			S.No. 786

10. (a) If $r_{12} = 0.8$, $r_{13} = 0.4$ and $r_{23} = 0.56$, find the value of r_{123} , r_{132} and r_{231} .

Or

- (b) Given the following, determine the regression equation of x_2 on x_1 and x_3 .

$$r_{12} = 0.8, r_{13} = 0.6, r_{23} = 0.5$$

$$\sigma_1 = 10, \sigma_2 = 8, \sigma_3 = 5$$

S.No. 722

17PCM10/
17PCZ09

(For the candidates admitted from 2017-2018 onwards)

M.Com./M.Com.(CA) DEGREE EXAMINATION,
NOVEMBER 2018.

• Third Semester

ADVANCED CORPORATE ACCOUNTING

Time : Three hours

Maximum : 75 marks

PART A — (5 × 5 = 25 marks)

Answer ALL questions.

1. (a) Kailash Ltd. purchased the business of Mani Bros. for Rs. 54,00,000 repayable in fully paid shares of Rs. 100 each. What entries will be made in the books of Kailash Ltd., if such issue is (i) at par (ii) at a premium of 20% and (iii) at a discount of 10%?

Or

- (b) Timex Ltd., issue 1,000 8% debentures of Rs. 100 each. Give appropriate journal entries in the books of the company. If the debentures were issued as follows.

- (i) Issued at par Redeemable at par.
- (ii) Issued at discount of 5% Repayable at par.
- (iii) Issued at a premium of 10% repayable at par.
- (iv) Issued at par Redeemable at a premium of 10%.

2. (a) What is meant by an interim dividend?

Or

(b) Determine the maximum remuneration payable to the part time Directors and Manager of Bharat Ltd. (a manufacturing company) under Section 309 and 387 of the companies act 1956 from the following particulars:

Before charging any such remuneration, the profit and loss account should a credit balance of Rs. 23,05,000 for the year ended 31st March 1999 after taking into account the following matters –

- (i) Profit on sale of investment Rs. 2,05,000.
- (ii) Subsidy received from Government Rs. 4,10,000.
- (iii) Loss on sale of fixed assets Rs. 65,000.
- (iv) Ex-gratia to an employee Rs. 30,000.

- (v) Compensation paid to injured workmen Rs. 75,000.
 - (vi) Provision for taxation Rs. 2,79,000.
 - (vii) Bonus to foreign technicians Rs. 3,12,000.
 - (viii) Multiple shift allowance Rs. 1,00,000.
 - (ix) Special depreciation Rs. 75,000.
 - (x) Capital expenditure Rs. 5,10,000.
- Company is providing depreciation as per Sec. 350 of the Companies Act 1956.

3. (a) Following is the balance sheet of Samy Ltd. as an 31.3.2016.

Liabilities	Rs.	Assets	Rs.
Share capital:		Fixed Assets	16,25,000
8% Preference shares of Rs. 100 each	3,75,000	Investments	3,00,000
Equity Shares of Rs. 10 each	7,50,000	Current Assets	2,50,000
General Reserve	4,50,000		
7% Debenture	3,50,000		
Current Liabilities	2,50,000		
	<u>21,75,000</u>		<u>21,75,000</u>

Rony Ltd. agreed to takeover the business of Samy Ltd. Calculate purchase consideration under Net Assets method on the basis of the following.

- (i) Rony Ltd. agreed to discharge 7% Debentures at a premium of 10% by issuing 9% Debentures of Rony Ltd.
- (ii) Fixed assets are to be valued at 10% above book value, the investment at par, current assets at 10% discount and current liabilities at book value.

Or

- (b) 'X' Co. Ltd. has the following shares as a part of its share capital 10,000 8% preference shares of Rs. 100 each fully paid. 50,000 equity shares of Rs. 5 each fully paid. 20,000 equity shares of Rs. 10 each, Rs. 8 called up and paid up.

The Company has decided to alter the share capital as follows:

- (i) To sub-divide the preference shares into shares of Rs. 10 each.
- (ii) To consolidate the equity shares of Rs. 5 each into shares of Rs. 10 each.
- (iii) To convert the partly paid up equity shared into fully paid up shares of Rs. 8 each. With necessary legal sanctions.

Journalise the alternations.

4.

(a)

The following particular relate to a limited company which has gone into voluntary liquidation. You are required to prepare the liquidator's final account, allowing for his remuneration @ 2% on the amount realised and 2% on the amount distributed among unsecured creditors other than preferential creditors :

Preferential Creditors Rs. 10,000

Debentures Rs. 10,000

Unsecured Creditors Rs. 32,000

The assets realised the following sums:

Land and Building Rs. 20,000

Fixtures and fittings Rs. 1,000

Plant and Machinery Rs. 18,650

The liquidation expenses amount to Rs. 1,000.

Or

- (b) How would you ascertain the amount of Minority interest?

5. (a) On 31st March 2015, Bharat Commercial Bank Ltd. finds its advanced classified as followed:

Standard assets

Rs. 14,91,300

Sub-standard assets

Rs. 92,800

Doubtful assets (secured)

Doubtful for one year Rs. 25,660

Doubtful for one year to

3 years Rs. 15,640

Doubtful for more than

3 years Rs. 6,580

Loss assets Rs. 10,350

Calculate the amount of provision to be made by the book against the above mentioned advances.

Or

(b) The Life fund of a Life Insurance Company on 31.3.2015 showed a balance of Rs. 54,00,000. However, the following items were not taken into account while preparing the Revenue a/c for 2014-15. Ascertain the correct life fund balance.

(i) Interest and dividends accrued on investment Rs. 20,000.

(ii) Income tax deducted at source on the above Rs. 6,000.

(iii) Reinsurance claims recoverable Rs. 7,000.

(iv) Commission due on reinsurance premium paid Rs. 10,000.

(v) Bonus in reduction of premiums Rs. 3,000.

PART B — (5 × 10 = 50 marks)

Answer ALL questions.

6. (a) A Ltd. invited applications for 10,000 shares of Rs. 100 each at a discount of 5% payable as follows:

On application Rs. 25

On allotment Rs. 34

On first and final call Rs. 36

Applications were received for 9,000 shares and all of these were accepted. All moneys due were received except the first and final call on 100 shares which were forfeited. Of the forfeited shares, 50 shares were reissued at the rate of Rs. 90 as fully paid. Show necessary journal entries with books of the company.

Or

(b) On 30th June 2012, the balance sheet of Sandhya Ltd. stood as follows.

Liabilities	Rs.	Assets	Rs.
Equity Share	10,00,000	Sundry	14,00,000
capital		Assets	
Redeemable Pref.	4,00,000	Bank	5,00,000
Share capital			
P and L a/c	3,00,000		
Sundry Creditors	2,00,000		
	<u>19,00,000.</u>		<u>19,00,000</u>

On the above date, the preference shares had to be redeemed. For this purpose, 2,000 equity shares of Rs. 100 each were issued at Rs. 110. The company also issued 8% Debentures totaling Rs. 3,00,000. The shares and debentures were immediately subscribed and paid for. The preference shares were duly redeemed. Give journal entries and the balance sheet after redemption.

7. (a) Star Ltd. is a company with an authorised capital of Rs. 5,00,000 divided into 5,000 equity shares of Rs. 100 each on 31.12.2013 of which 2,500 shares were fully called up. The following are the balances extracted from the ledgers on 31.12.2013.

Trial Balance of Star Ltd.

Debit	Rs.	Credit	Rs.
Opening stock	50,000	Sales	3,25,000
Purchases	2,00,000	Discount received	3,150
Wages	70,000	Profit and loss a/c	6,220
Discount allowed	4,200	Creditors	35,200
Insurance (upto 31.3.14)	6,720	Reserves	25,000
Salaries	18,500	Loan from managing director	15,700
Rent	6,000	Share capital	2,50,000

Debit	Rs.	Credit	Rs.
General expenses	8,950		
Printing	2,400		
Advertisement	3,800		
Bonus	10,500		
Debtors	38,700		
Plant	1,80,500		
Furniture	17,100		
Bank	34,700		
Bad debts	3,200		
Calls-in-arrears	5,000		
	<u>6,60,270</u>		<u>6,60,270</u>

You are required to prepare profit and loss account for the year ended 31.12.2013 and a balance sheet as on that data. The following further information is given:

- (i) Closing stock was valued at Rs. 1,91,500.
- (ii) Depreciation on plant at 15% and on furniture at 10% should be provided.
- (iii) A tax provision of Rs. 8,000 is considered necessary.
- (iv) The directors declared an interim dividend on 15.8.13 for 6 months ending June 30, 2013 @ 6%.

Or

(b) From the following balances as on 31st Dec 2014 of a Limited Company. Prepare profit and loss a/c for the year ended and balance sheet as on that date.

Debits	Rs.	Credits	Rs.
Stock 1.1.2014	33,380	Subscribed and paid up capital	50,000
Discounts	6,788	Sales	1,46,268
Land	22,000	Sundry receipts	200
Plant and machinery	10,700	Creditors	39,532
Purchases	91,888	Provision for bad debts	5,300
Furniture	2,750	Discounts (Cr)	5,904
Debtors	63,600	Bank overdraft	13,823
P and L a/c (Dr.)	4,960	Customer's deposits	400
Carriage	3,780		
Wages	9,016		
Bad debts	1,820		
Office expenses	10,275		
Cash on hand	470		

The following adjustments have to be made:

- Stock on 31.12.2014 Rs. 35,460.
- Depreciation on plant and machinery at 10% and furniture at 6%.

- Provide 10% for bad and doubtful debts.
- Customer's deposit has been forfeited.
- Proposed dividend at 10%.
- Provision for taxation Rs. 7,500.
- The Managing Director is entitled to 10% commission on net profits before charging such commission.

8. (a) Following is the Balance Sheet of K Ltd. as on 31.12.2015.

Liabilities	Rs.	Assets	Rs.
2,000 shares of Rs. 10 each fully paid	20,000	Goodwill	4,000
Profit and loss a/c	7,000	Fixed assets	16,500
Debentures	10,000	Current assets	19,500
Creditors	<u>3,000</u>		
	<u>40,000</u>		<u>40,000</u>

R Limited agreed to take over the assets of K Ltd. (exclusive of one fixed assets of Rs. 4,000 and cash Rs. 1,000 included in current assets) at 10% more than the book values. It agreed to take over creditors also. The Purchase price was to be discharged by the issue of 2,000 shares of Rs. 10 each at the market value of Rs. 15 each and the balance in cash.

Liquidation expenses came to Rs. 400.

K Ltd. sold the fixed assets of Rs. 4,000 and realised the book value. It paid off its debentures and liquidation expenses.

You are required to give journal entries in the books of K Ltd.

Or

(b) What is purchase consideration? Explain various method of its calculation.

9. (a) On 31st March, 2016 the balance sheets of H Ltd. and its subsidiary S Ltd. stood as follows:

Liabilities	H Ltd	S Ltd	Assets	H Ltd	S Ltd
	Rs.	Rs.		Rs.	Rs.
Equity share capital	8,00,000	2,00,000	Fixed assets	5,50,000	1,00,000
General reserve	1,50,000	70,000	75% shares in S Ltd. (at cost)	2,80,000	—
Profit and loss a/c	90,000	55,000	Stock	1,05,000	1,77,000
Creditors	1,20,000	80,000	Other current assets	2,25,000	1,28,000
	<u>11,60,000</u>	<u>4,05,000</u>		<u>11,60,000</u>	<u>4,05,000</u>

Draw a consolidated Balance Sheet as at 31st March, 2016 after taking into consideration the following information:

(i) H Ltd. acquired the shares on 31st July, 2015.

(ii) S Ltd. earned profit of Rs. 45,000 for the year ended 31st March, 2016.

(iii) In Jan 2016 S Ltd. sold to H Ltd. goods costing Rs. 15,000 for Rs. 20,000. On 31st March 2016 half of these goods were lying as unsold in the godown of H Ltd. Give your working notes.

Or

(b) The following information is extracted from the books of a Drum Company on June 30, 2012 on which date a winding up order was made:

Equity Share capital 80,000 shares of Rs. 10 each	Rs.
10% Preference share capital 12,000 shares of Rs. 100 each	8,00,000
Calls in arrears on equity shares (estimated to produce Rs. 8,000)	12,00,000
9% First mortgage Debentures, secured by a floating charge on the whole of the assets of the Company	16,000
Creditors fully secured (value of shares in X Ltd. Rs. 1,60,000)	8,00,000
Creditors partly secured (value of shares in Y Ltd. 80,000)	1,40,000
Preferential creditors	1,60,000
Bank overdraft, secured by a second charge on the whole of the assets of the company	30,000
	80,000

Unsecured creditors	10,40,000
Estimate liability on bill discounted	40,000
Cash in hand	8,100
Book debts – Good	1,50,000
– Doubtful (estimated to produce 40%)	30,000
– Bad Debts	18,000
Stock in trade (estimated to produce Rs. 2,38,700)	2,88,000
Freehold land and Buildings (estimated to produce Rs. 7,82,000)	6,60,000
Plant and machinery (estimated to produce Rs. 2,12,000)	3,00,000
Fixtures and fittings (estimated to produce Rs. 30,000)	50,000

Prepare a statement of affairs.

- As regards creditors and
- As regards contributories.

10. (a) From the following particulars, prepare a profit and loss a/c of New Bank Ltd. for the year ended 31.12.2010.

	Rs. (in '000)	Rs. (in '000)
Interest on loans	260	Interest on cash credits 225
Interest on fixed deposits	280	Rent and taxes 20
	14	

S.No. 722

	Rs. (in '000)	Rs. (in '000)
Rebate in bills discounted	50	Interest on over drafts 56
Commission in charged to Customers	9	Director's and auditor's fees 4
Establishment expenses	56	Interest on savings bank accounts 70
Discount on bills discounted	200	Postage and telegrams 2
Interest on current accounts	45	Sundry charges 2
Printing and Advertisements	3	

Or

(b) Give a proforma of a Revenue a/c for Life Insurance Company.

15

S.No. 722

S.No. 724

17PCM12/ 17PCZ10

(For the candidates admitted from 2017–2018 onwards)

**M.Com./M.Com. (CA) DEGREE EXAMINATION,
NOVEMBER 2018.**

Third Semester

INCOME TAX AND TAX PLANNING

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A — (5 × 5 = 25 marks)

Answer ALL questions.

- 1. (a) Define the following :
Previous year and Assessment year.**

Or

- (b) A doctor who is an Indian citizen left India to France on 6th July 2017, to take up an employment there. He has never been out of India in the past.**

Determine his residential status for the A.Y. 2018–19.

2. (a) Samuvel, who resides in Chennai, gets Rs. 3,00,000 p.a. as basic salary. He received Rs. 50,000 p.a. as HRA. Rent paid by him is Rs. 40,000 p.a. Find out the amount of taxable HRA for the A.Y. 2018-19.

Or

- (b) Compute the Net Annual Value of the House property from the given details :

	Rs.
MRV	1,40,000
FRV	1,45,000
Standard rent	1,42,000
Annual rent if property is let out throughout the year	1,68,000
Unrealised rent	14,000
Loss due to vacancy	7,000
Municipal taxes	10,000

3. (a) The following is the Receipts and Payment account of Mr. Prathap an advocate for the year ended 31st March 2018.

Receipts	Rs.	Payments	Rs.
To Balance b/d	2,400	By Typewriter	8,000
To Fees from client :		By Office	
For 2016-17	30,000	expenses	6,000
For 2017-18	3,000	By Salaries to	
For 2018-19	10,000	staff	10,000

Receipts	Rs.	Payments	Rs.
To Presents from clients	8,000	By Interest on loan	2,000
To Loan from bank for professional purpose	15,000	By Car expenses	5,000
		By Income tax	2,000
		By Life insurance premium	4,000
		By Rent for the chamber	6,000
		By Balance c/d	25,400
	68,400		68,400

Depreciation of the car is Rs. 5,000. The car was used for 60% official and 40% private purposes. Compute his income from profession.

Or

- (b) Compute the capital gain for the A.Y. 2018-19 :

Date of purchase of house	May 1977
Cost of acquisition	Rs. 1,80,000
FMV as on 1.4.2001	Rs. 2,00,000
Advance money received and forfeited during 2016-17	Rs. 1,20,000
Sold the property in 2017-18	Rs. 1,40,00,000
CII for 2017-18	272.

4. (a) Compute income from other sources of Raja for the A.Y. 2018-19 :

	Rs.
Directors fees	20,000
Interest from bank	6,000
Income from undisclosed sources	24,000
Dividend on shares (Gross)	12,800
Ground rent	600
Royalty from books	9,000
Interest on Post Office Savings Bank	1,500

Or

- (b) Compute the Taxable income of Mr. Mohan for the A.Y. 2018-19 for the relevant information given below :

	Rs.
Salary income (computed)	80,000
Business income	(-) 60,000
House property income (computed)	40,000
Capital gains :	
Short term capital gains	10,000
Long term capital loss	(-) 15,000

5. (a) Who are Income tax authorities?

Or

- (b) Compute the tax liability of Mr. Sen (55 years) from the given details :

	Rs.
Income from salary (computed)	3,00,000
Income from house property	74,000
Income from other sources	1,50,000
Donation to NDF	8,000

SECTION B — (5 × 10 = 50 marks)

Answer ALL questions.

6. (a) Describe any ten exempted incomes.

Or

- (b) From the following details calculate the total income of Mr. Ravi if he is

- ordinary resident
- not ordinarily resident and
- non-resident.

	Rs.
Dividend from Indian company	1,00,000
Dividend from foreign company received in India	1,50,000
Past untaxed income brought into India during this P/Y	42,000
Income from business in Kenya but controlled from India	2,00,000

7. (a) From the following particulars of

Mr. Ramesh, compute his salary income.

Salary – Rs. 15,000 p.m.

DA – Rs. 1,500 p.m.

Education allowance – Rs. 500 p.m.

(He has one child)

CCA – Rs. 300 p.m.

EA – Rs. 200 p.m.

HRA – Rs. 2,000 p.m.

(Rent paid for house Rs. 2,500 p.m.)

Professional tax paid by employer – Rs. 1,000

LIC premium paid by employer – Rs. 2,000 (for Ramesh's life)

Compensation received from former employer for termination of services – Rs. 10,000

Medical expenses of Ramesh reimbursed from the employer – Rs. 5,000.

Or

6

S.No. 724

(b) Find out the house property income for the

A.Y. 2018-19 :

Rs.

MRV

1,30,000 p.a.

FRV

1,10,000 p.a.

Standard rent

1,35,000 p.a.

Rent received

11,000 p.m.

Unrealised rent for 2017-18

11,000

Municipal taxes paid :

Owners

10,000 p.a.

Tenant

5,000 p.a.

8. (a) Compute income from business of

Mr. Kesavan, from the following P and L a/c :

Rs.

Rs.

To General

By Gross profit 1,40,000

expenses

10,000 By Bad debts

To Fire insurance

recovered

premium

(disallowed)

(50% for HIP)

8,000

earlier)

10,000

To Salary

30,000 By Interest on

To Advertisement

government

(cash)

25,000

securities

5,000

7

S.No. 724

	Rs.		Rs.
To Salary to proprietor		By Rent from house	
To Interest on capital	20,000	property	10,000
To Income tax	5,000	By Long term capital gain	10,000
To Sales tax	10,000		
To Donation	5,000		
To Motor car expenses	10,000		
To Net profit	2,000		
	<u>50,000</u>		
	1,75,000		<u>1,75,000</u>

General expenses include Rs. 1,000 for drawings. Car was used 50% for business purpose.

Or

- (b) List out the exempted capital gains.
9. (a) From the given particulars of Mr. Akilan, compute the income from other sources :
- (i) Rs. 31,840, 10% tax free government securities.
- (ii) Rs. 6,286 received as interest on tax free Public Ltd. Co., securities (listed).

- (iii) Rs. 3,592 received as interest on Deepak fertiliser (listed).
- (iv) Dividend received Rs. 10,000 from Indian company.
- (v) Amount received from Karnataka lottery prize Rs. 34,700.
- (vi) Director fees received Rs. 4,000.
- (vii) Royalty income by writing books Rs. 40,000 (expenses claimed and allowed Rs. 4,000)
- (viii) Family pension received Rs. 36,000.

Or

- (b) From the following information of a trader, compute the gross total income.

	Rs.
Income from house property (computed)	1,50,000
Business loss	60,000
Current year depreciation	10,000
Business loss of preceding year	50,000
Unabsorbed depreciation of preceding year	30,000
Short term capital loss	40,000
Long term capital gain	50,000

10. (a) Calculate the amount deductible U/S 80 G :

Rs.

Gross total income	3,00,000
Deductions U/S 80 C to 80 U (except Sec. 80 G)	50,000
Donation :	
To PM National Relief Fund	30,000
To Allahabad University – National Eminence	20,000
To Technology Development and Application Fund	10,000
To PM's Drought Relief Fund	10,000
To Charitable Society	10,000
To Family Planning	15,000
To Sports Association	20,000

Or

(b) Mrs. Laxmi aged 50 years submits the following information :

Rs.

Taxable salary	12,00,000
Interest on bank deposits	20,000
Long term capital gain	40,800
Taxable house property income	1,80,000
Deposit in PPF	60,000
LIC premium	1,20,000

Compute the tax liability of Mrs. Laxmi.

S.No. 726

**17PCME06/
17PCZE06**

(For the candidates admitted from 2017 – 2018 onwards)

**M.Com./M.Com. (CA) DEGREE EXAMINATION,
NOVEMBER 2018.**

Third Semester

RETAIL MARKETING

Time : Three hours

Maximum : 75 marks

PART A — (5 × 5 = 25 marks)

Answer ALL questions.

1. (a) Define "Retailing" and state the concept of retailing.

Or

- (b) What are the features of retailing?
2. (a) State the macro environment of retailing.

Or

- (b) Write a note on "Compulsive buying".

3. (a) Write a note on "Vending machines".

Or

- (b) What are the different types of retail franchising?

4. (a) Give the meaning of over price and under price.

Or

- (b) Write a note on "Odd pricing".

5. (a) Define the terms public relations and publicity.

Or

- (b) What are the tools used for sales promotion by retailer?

PART B — (5 × 10 = 50 marks)

Answer ALL questions.

6. (a) Extrapolate the feature scenario of retailing.

Or

- (b) Explain the present scenario of retailing.

2

S.No. 726

7. (a) Discuss about the consumer decision process.

Or

- (b) Describe the environmental influences of retail marketing.

8. (a) Explain the retail formal classifications on the basis of ownership.

Or

- (b) Explain briefly the various non-star based retail formats.

9. (a) Define price. What are the different factors that influence a retailer's pricing decision.

Or

- (b) Explain the different pricing techniques that may be used by a retailer adopting a demand oriented pricing approach.

10. (a) Does the future appear bright for E-Tailing global? Explain.

Or

- (b) Explain the impact of IT on the modern retail business.

3

S.No. 726

S.No. 817

12PCM15

(For the candidates admitted from 2012 – 2013 onwards)

M.Com. DEGREE EXAMINATION, APRIL/MAY 2018.

Fourth Semester

SERVICES MARKETING

Time : Three hours

Maximum : 75 marks

PART A — (5 × 5 = 25 marks)

Answer ALL questions.

All questions carry equal marks.

1. (a) What are the salient features of marketing services?

Or

- (b) Explain the limitations of marketing of services.
2. (a) What do you mean by Financial Services? Explain the scope of financial services.

Or

- (b) Explain the various stages of venture capital financing.

3. (a) What are the merits of Road Transport marketing?

Or

- (b) Write a short note on the marketing mix of air transport services.

4. (a) Define tourism marketing. What are the concepts of tourism marketing.

Or

- (b) Explain the different types of users of the tourism services.

5. (a) State the importance of Tele Communication service marketing.

Or

- (b) What are the users for courier service marketing?

PART B — (5 × 10 = 50 marks)

Answer ALL the questions.

All questions carry equal marks.

6. (a) What is service marketing mix? Explain the elements of services marketing mix.

Or

- (b) Discuss the emerging key services in services marketing.

2

S.No. 817

7. (a) Explain the services of Merchant Bankers.

Or

- (b) Define Leasing. Explain the various contents of a lease agreement.

8. (a) What is meant by Water transport? Explain its features.

Or

- (b) Explain in detail product planning and development of transport marketing.

9. (a) Explain the marketing mix elements for the tourism services.

Or

- (b) What are the process of product and planning in Tourism marketing?

10. (a) Explain the marketing mix elements for the Tele Communication services.

Or

- (b) What are the various conceptual frame work for courier service marketing?

3

S.No. 817

(b) What is press report? What are its objectives?

பத்திரிக்கை அறிக்கை என்றால் என்ன? அதன் நோக்கங்கள் யாவை?

PART C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

16. How can you make communication more effective?
தகவல் தொடர்பை சிறந்த முறையில் எவ்வாறு மேற்கொள்வாய்?

17. Since your supplier has failed to deliver the goods in time, write a letter of cancellation of order.

குறிப்பிட்ட காலத்தில் பொருட்கள் வழங்காமையால், நீங்கள் அனுப்பிய ஆணையை ரத்து செய்க.

18. Draft a circular letter to inform the opening of a new sales office.

ஒரு புதிய விற்பனை அலுவலகம் தொடங்குதல் குறித்து தெரிவிக்க சுற்றறிக்கை கடிதம் ஒன்று வரைக.

19. Draft an application for an agency.

முகமைக்கு விண்ணப்பிக்கும் கடிதம் வரைக.

20. Explain the different classification of reports.

அறிக்கையின் பல்வேறு வகைப்படுத்துதலை விவரி.

S.No. 1379

12UCM02

(For the candidates admitted from 2012-2013 onwards)

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2018.

First Semester

BUSINESS COMMUNICATION

Time : Three hours

Maximum : 75 marks

PART A — (10 × 2 = 20 marks)

Answer ALL questions

1. What do you mean by communication?
தகவல் தொடர்பு என்றால் என்ன?

2. What is semantic barrier?
சொற்பொருள் தடை என்றால் என்ன?

3. What is solicited letter of enquiry?
வேண்டிக் கேட்கும் விசாரணைக் கடிதம் என்றால் என்ன?

4. What is cancellation of an order?
ஆணையை ரத்து செய்தல் என்றால் என்ன?

5. What is Adjustment letter?
சரிக்கட்டல் கடிதம் என்பது யாது?
6. What is status enquiry?
தகுதி நிலை வினாவல் என்றால் என்ன?
7. Who is an agent?
முகவர் என்பவர் யார்?
8. What are banking correspondence?
வங்கிக் கடிதங்கள் என்பவை யாவை?
9. What is market report?
சந்தை அறிக்கை என்பது யாது?
10. What is minutes?
நிகழ்ச்சி குறிப்பு என்றால் என்ன?

PART B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions.

11. (a) Write short notes on (i) Salutation
(ii) Enclosure.
சிறு குறிப்பு வரைக (i) வணக்க முறை
(ii) இணைப்புகள்.
Or
(b) State the kinds of business letter.
வணிகக் கடிதத்தின் வகைகளை குறிப்பிடுக.

12. (a) What are the contents of a good order letter?
சிறந்த ஆணைக் கடிதத்தின் பகுதிகள் யாவை?
Or
(b) Give a brief note on drafting enquiry letter.
விசாரிப்பு கடிதம் எழுதுதல் பற்றி சிறு குறிப்பு வரைக.
13. (a) What are the situations where a complaint letter is to be made?
புகார்கடிதம் எழுத வேண்டிய சந்தர்ப்பங்கள் யாவை?
Or
(b) What are the objectives of a circular letter?
கற்றறிக்கைக் கடிதத்தின் நோக்கங்கள் யாவை?
14. (a) Write a letter to a bank manager, for getting a letter of credit, for your export business.
உனது ஏற்றுமதி தொழிலிற்கு தேவைப்படும் கடனுறுதிக் கடிதம் வேண்டி வங்கி மேலாளருக்கு கடிதம் ஒன்று எழுதுக.
Or
(b) Give the essential features of agency letter.
முகமை கடிதத்தின் முக்கிய தன்மைகளை தருக.
15. (a) What are the characteristics of a good report?
சிறந்த அறிக்கையின் அம்சங்கள் யாவை?
Or

PART C — (3 × 10 = 30 marks)
Answer any THREE questions.

16. Write notes on the following:

- Three bodies
- Five limitations.

கீழ்க்கண்டவற்றை குறிப்பு எழுதுக.

(அ) மூன்றுவகை உடல்கள்

(ஆ) ஐந்தில் அளவுமுறை.

17. Explain the ten stages of mind.

மனத்தின் பத்து படிநிலைகளை விளக்குக.

18. Give an account on philosophy of life and neutralization of anger.

வாழ்க்கையின் தத்துவம் மற்றும் சினம் தவிர்த்தல் பற்றி குறிப்பு தருக.

19. Give the simple steps to be followed to eradicate your worries.

உங்களுடைய கவலைகளை ஒழிப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய எளிய வழிகளை விளக்குக.

20. Write a detailed account about love and compassion.

அன்பு மற்றும் கருணைப் பற்றிய விளக்கவுரையை எழுதவும்.

S.No. 2024

12UVE01/17UVE01

(For the candidates admitted from 2012–2013 onwards)

U.G. DEGREE EXAMINATION, NOVEMBER 2018.

First Semester

VALUE EDUCATION (MANAVALAKKALAI YOGA)

Time : Three hours

Maximum : 75 marks

PART A — (10 × 2 = 20 marks)

Answer ALL the questions.

1. Write the position of benefits of padmasana and Vajrasana.

பத்மாசனம் மற்றும் வஜ்ராசனத்தின் நன்மைகள் மற்றும் பயன்களை எழுதுக.

2. List out the exercise practiced in manavalakkalai yoga.

மன வளக்கலையில் பயிற்றுவிக்கப்படும் உடற்பயிற்சிகளை வரிசைப்படுத்துக.

3. Define mental frequency.

எண்ண அலைத்தொலைவு-வரையறுக்கவும்.

4. Write a note on spiritual value.

ஆன்மீக மதிப்பு பற்றி குறிப்பு எழுதுக.

5. What is the purpose of life?

வாழ்வின் நோக்கம் என்ன?

6. What is the significance of thought analysis?

எண்ணம் ஆராய்தலின் முக்கியத்துவம் என்ன?

7. What are the ways to get blessings from others?

பிறரிடம் இருந்து ஆசிகளை பெறும் வழிகள் யாவை?

8. Write a note on world peace.

உலக அமைதிப் பற்றி குறிப்பு எழுதுக.

9. What is meant by mind?

மனம் என்பது என்ன?

10. What is unified force?

ஒருங்கிணைந்த ஆற்றல் என்றால் என்ன?

PART B — (5 × 5 = 25 marks)

Answer ALL the questions.

11. (a) Give the advantages of two stages of maharasaana exercise.

மகராசன பயிற்சியின் இரண்டு நிலைகளின்

பயன்களைத் தருக.

Or

(b) Write a note on surya namaskar and relaxation.

சூரிய நமஸ்காரம் மற்றும் உடல் தளர்த்தல் பயிற்சிகளைப் பற்றி குறிப்பு எழுதுக.

2

S.No. 2024

12. (a) How do you maintain your youthfulness?

உங்களுடைய இளமையை எவ்வாறு பராமரிப்பீர்கள்.

Or

(b) Explain the terms - married life and chastity.

திருமண வாழ்க்கை மற்றும் திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கை என்று பதங்களை விளக்குக.

13. (a) What are the ways to normalize your desires?

உங்களுடைய ஆசைகளை சீரமைக்கும் வழிகள் யாவை?

Or

(b) What is introspection? Explain it.

அகத்தாய்வு என்றால் என்ன? விளக்குக.

14. (a) Describe the greatness of friendship.

நட்பு நலனைப் பற்றி விளக்கவும்.

Or

(b) Explain the need of individual peace.

தனிமனித அமைதியின் தேவையை விளக்குக.

15. (a) Write the significance of five fold culture.

ஐந்தொழுக்கப் பண்பாட்டின் முக்கியத்துவத்தை எழுதுக.

Or

(b) Explain the cause and effect concept.

செயல்-விளைவு தத்துவத்தை விளக்குக.

3

S.No. 2024

S.No. 1412

17UAF01/17UCM01/
17UCC01/17UCB01

(For the candidates admitted from 2017-2018 Batch)

B.Com./B.Com. (CA) DEGREE EXAMINATION,
NOVEMBER 2018.

First Semester

PRINCIPLES OF ACCOUNTANCY

(Common for B.Com. (A & F), B.Com (B & I))

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A — (10 × 2 = 20 marks)

Answer ALL questions.

1. Define Accounting.

கணக்கியலை வரையறுக்க.

2. Give Journal entries for the following transactions :

(a) Purchased machinery for Rs. 22,000 pay cash of Rs. 15,000 and the balance on account.

(b) Earned commission in cash Rs. 900.

பின்வரும் நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டு பதிவுகளைத் தருக.

(அ) இயந்திரம் வாங்கியது ரூ. 22,000. அதில் ரூ. 15,000 ரொக்கமாக செலுத்தப்பட்டது. மீதம் உள்ள தொகை கணக்கில் வைக்கப்பட்டது.

(ஆ) ரொக்கமாக பெற்ற கழிவு ரூ. 900.

3. What is meant by closing entries?

இறுதி பதிவுகள் பற்றி அறிவது என்ன?

4. Ascertain cost of goods sold from the following data :

Opening Stock Rs. 8,500; Purchases Rs. 30,700; Direct expenses Rs. 4,800; Indirect Expenses Rs. 5,200, Closing stock Rs. 9,000.

பின்வரும் விபரங்களிலிருந்து விற்பனைக்கேற்ற அடக்கவிலையை காண்க.

தொடக்க சரக்கிருப்பு ரூ. 8,500; கொள்முதல் ரூ. 30,700; நேரடி செலவினங்கள் ரூ. 4,800; மறைமுக செலவினங்கள் ரூ. 5,200; இறுதி சரக்கிருப்பு ரூ. 9,000.

5. What is meant by legacy?

உயில் கொடை பற்றி அறிவது என்ன?

6. Calculate what amount will be posted to income and expenditure account for the year ended 31st December 2016.

Rs.	Rs.
Stock of stationery on 01.01.2016	Stock of stationery on 31.12.2016
3,000	500
Creditors for stationery on 01.01.2016	Amount paid for stationery during 2016
2,000	10,800

2016 டிசம்பர் 31ம் ஆண்டோடு முடிவடையும் நாளுக்குரிய வருவாய் செலவின கணக்கில் எவ்வளவு தொகை மாற்றப்படும் என்பதை கணக்கிடுக.

ரூ. ரூ.

01.01.2016 அன்றைய எழுதுபொருள் இருப்பு	31.12.2016 அன்றைய எழுதுபொருள் இருப்பு	500
01.01.2016 அன்றைய எழுதுபொருள் கடனீந்தோர்	2016 ஆம் ஆண்டில் எழுதுபொருள் கடனீந்தோர்	10,800

7. What is Bank Reconciliation Statement?

வங்கி சரிகட்டும் பட்டியல் என்றால் என்ன?

8. What is meant by recoupment of short working?

குறை உற்பத்தி மீட்டி பற்றி அறிவது என்ன?

9. A machinery costing Rs. 4,800 could realize Rs. 800 at the end of 10 years. Find out the rate of depreciation under written down value method.

ரூ. 4,800 அடக்கவிலைவுடைய ஒரு இயந்திரத்தை 10 ஆண்டுகளின் முடிவில் ரூ. 800 விற்கப்படுகிறது. குறைந்து செல் மதிப்பு முறையின் கீழ் தேய்மான வீதத்தைக் காண்க.

10. What is Sinking fund method?

கழிவு நிதிமுறை என்றால் என்ன?

SECTION B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions.

11. (a) Mention the differences between Financial Accounting and Book-keeping.

நிதிநிலை கணக்கியல் மற்றும் கணக்கு வைப்புகளுக்கிடையே உள்ள வேறுபாட்டை கூறுக.

Or

- (b) What are the advantages of accounting?

கணக்கியலின் நன்மைகள் யாவை?

12. (a) From the following information ascertain gross profit and net profit :

	Rs.		Rs.
Opening Stock	2,400	Carriage inwards	524
Purchases	15,205	Manufacturing wages paid	2,800
Sales	20,860	Manufacturing wages owing	96
Closing stock	3,840	Loss due to fire	1,000
Returns outwards	185	Indirect expenses	200
Returns inwards	860		

பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த இலாபம் மற்றும் நிகர இலாபத்தை கணக்கிடுக.

தொடக்கச்சரக்கிருப்பு	2,400	உள்நுக்கு கூலி	524
கொள்முதல்	15,205	உற்பத்தி கூலி செலுத்தியது	2,800
விற்பனை	20,860	உற்பத்தி கூலி செலுத்தப்பட வேண்டியது	96
இறுதி சரக்கிருப்பு	3,840	தீயினால் ஏற்பட்ட நட்டம்	1,000
வெளிதிரும்பம்	185	மறைமுக செலவினங்கள்	200
உள்நிரும்பம்	860		

Or

- (b) The following are the account balance of Vimal Agency after preparing Trading and Profit and Loss a/c for the year ending 31st December 2014.

	Rs.		Rs.
Land and Building	1,50,000	Furniture	1,00,000
Closing stock	60,000	Bills payable	40,000
Cash in hand	75,000	Sundry Creditors	50,000
Cash at bank	50,000	Capital	4,00,000
Sundry Debtors	30,000	Net profit of the year	25,000
Bills Receivable	50,000		

Prepare Balance sheet of Vimal Agency.

பின்வரும் விவரங்கள் டிசம்பர் 31, 2014 ஆம் ஆண்டில் வியாபார மற்றும் இலாப நடடக் கணக்கை தயாரித்த பிறகு விமல் ஏஜென்ஸிக்குரியது.

	ரூ.	ரூ.	
நிலம் மற்றும் கட்டிடம்	1,50,000	அறைகலன்	1,00,000
இறுதி சரக்கிருப்பு	60,000	செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு	40,000
கையிருப்பு ரொக்கம்	75,000	பற்பல கடனீந்தோர்கள்	50,000
வங்கியிருப்பு ரொக்கம்	50,000	முதல்	4,00,000
பற்பல கடனாளிகள்	30,000	அவ்வாண்டைய நிகர இலாபம்	25,000
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு	50,000		

விமல் ஏஜென்ஸியின் இருப்புநிலைக் குறிப்பை தயாரிக்க.

13. (a)

From the following information, calculate the amount of subscription to be credited to the Income and Expenditure account for the year 2016, Dec 31. Amount of subscription received during the year Rs. 17,500.

Subscription outstanding on December 31, 2015 Rs. 700	
Subscription outstanding on December 31, 2016 Rs. 800.	
Subscription Received in advance on December 31, 2015 Rs. 450.	
Subscription Received in advance on December 31, 2016 Rs. 290.	
டிசம்பர் 31, 2016 ஆம் ஆண்டோடு முடிவுடையும் வருவாய் செலவினக் கணக்கில் இடம் பெற வேண்டிய சந்தா தொகையை பின்வரும் தகவல்களிலிருந்து கணக்கிடுக.	
அவ்வாண்டில் பெற்ற சந்தா தொகை ரூ. 17,500.	
டிசம்பர் 31, 2015 அன்று நிலுவையிலுள்ள சந்தா ரூ. 700.	
டிசம்பர் 31, 2016 அன்று நிலுவையிலுள்ள சந்தா ரூ. 800.	
டிசம்பர் 31, 2015 அன்று முன் கூட்டி பெற்ற சந்தா ரூ. 450.	
டிசம்பர் 31, 2016 அன்று முன் கூட்டி பெற்ற சந்தா ரூ. 290.	

Or

(b) Information are given below :

Particulars	Dr. (Rs.)	Cr. (Rs.)
Prize distribution fund	-	15,000
Prize distribution fund investment	15,000	-
Interest received on such investment	-	600
Prize distributed	300	-

How will you show the amount in the final accounts of a non-trading concern?

தகவல்களானது கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

விவரங்கள்	பற்று (ரூ.)	வரவு (ரூ.)
பரிசு பகிர்ந்தளிப்பு நிதி	-	15,000
பரிசு பகிர்ந்தளிப்பு நிதி முதலீடு	15,000	-
முதலீட்டின் மீதான பெற்ற வட்டி	-	600
பரிசு பகிர்ந்தளித்தது	300	-

வணிக நோக்கமற்ற நிர்மத்தின் இறுதி கணக்கில் இத்தொகையானது எப்படி காண்பிக்கப்படும் என்பதை காட்டுக?

14. (a)

The Bank Overdraft of Mr. Sudhakar on 31-12-2008 as per Cash Book is Rs. 4,500. From the following particulars, prepare bank reconciliation statement :

- Unpresented cheques Rs. 1,500.
- Uncleared cheques Rs. 850.

(iii) Bank interest debited in the pass book only Rs. 250.

(iv) Bills collected and credited in the pass book only Rs. 400.

(v) Cheque of Ashok dishonoured Rs. 250.

(vi) Cheque issued to Sagar entered in the cash column of the cash book Rs. 150.

31.12.2008 அன்று திரு. சுதாகர் என்பவரின் ரொக்க ஏட்டின் படி மேல் வரைபற்று ரூ. 4,500. பின்வரும் விபரங்களிலிருந்து வங்கி சரிகட்டும் பட்டியலை தயாரிக்க.

- (i) சமர்ப்பிக்கப்படாத காசோலைகள் ரூ. 1,500.
- (ii) வசூலாகாத காசோலைகள் ரூ. 850.
- (iii) வங்கி செல்லேட்டில் மட்டும் பற்று வைக்கப்பட்டுள்ள வங்கி வட்டி ரூ. 250.
- (iv) வங்கி செல்லேட்டில் மட்டும் வசூலாக்கப்பட்டு வரவு வைக்கப்பட்ட உண்டியல் ரூ. 400.
- (v) அசோக்கின் காசோலை அவமதிக்கப்பட்டது ரூ. 250.
- (vi) சாகருக்கு விடுத்த காசோலை ரொக்க ஏட்டின் ரொக்க பத்தியில் பதிவு செய்யப்பட்டது ரூ. 150.

Or

(b) Coal Ltd. Leased land from Senthil Kumar at a Royalty of 25 paise per ton of coal raised. Minimum rent was Rs. 24,000 p.a. Short workings are to be recouped during the first four years. The coal raised in the first four years was as under :

Year	Tons	Year	Tons
2004	80,000	2006	60,000
2005	90,000	2007	1,20,000

There was a provision for proportionate reduction in minimum rent in case of stoppage of working by strike, lockout, accident etc. Show the Royalties and Short workings accounts.

நிலக்கரி நிறுவனம் ஒரு குத்தகை நிலத்தை டன் ஒன்று 25 பைசா வீதம் உள்ளனத் செந்தில் குமாரிடமிருந்து குத்தகைக்கு வாங்கியது. ஆண்டு ஒன்றுக்கு குறைந்த அளவு வாடகை ரூ. 24,000 ஆகும். குறை உற்பத்தியை முதல் நான்கு ஆண்டுகளில் மீட்டு கொள்ள வேண்டும். முதல் நான்கு ஆண்டுகளில் ஈட்டிய நிலக்கரி பின்வருமாறு.

ஆண்டு	டன்கள்	ஆண்டு	டன்கள்
2004	80,000	2006	60,000
2005	90,000	2007	1,20,000

வேலைநிறுத்தம், சுதவடைப்பு, விபத்து ஆகியவை ஏற்பட்டால் குறைந்த அளவு வாடகையை விகிதச்சார அடிப்படையில் குறைத்துக் கொள்ள முடியும். உரிமைத் தொகை மற்றும் குறை உற்பத்திக் கணக்கை காட்டுக.

15. (a) A machine was purchased on 1st January 2014 at a cost of Rs. 19,000 and Rs. 1,000 was spent on its installation. The depreciation is written off at 10% on the original cost method every year. The machine was sold for Rs. 10,000 on 30th September 2015. Show the Machinery account for the two years.

ஜனவரி 1, 2014 அன்று ரூ. 19,000 அடக்கவிலை
கொண்டு ஒரு இயந்திரத்தை வாங்கி ரூ. 1,000
நிறுவதில் செலவு செய்யப்பட்டது. ஆண்டுதோறும்
உண்மையான அடக்கவிலை முறையில் 10%
தேயமானது ஒதுக்கப்படுகிறது. செப்டம்பர் 30,
2015 அன்று இயந்திரமானது ரூ. 10,000
விற்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு இயந்திர
கணக்கை தயாரிக்க.

Or

- (b) X Ltd acquired a lease for five years for a sum of Rs. 20,000 on 01.01.2010. It is proposed to depreciate it under the annuity method after charging interest at 6% p.a. Reference to the annuity table indicated that 0.230975 at 5% p.a. is required to write off Rs. 1 in five years. Show the lease account for five years.

10

S.No. 1412

01.01.2010 அன்று X நிறுவம் 5 ஆண்டுகளுக்கு ரூ. 20,000 மதிப்பிலான ஒரு குத்தகையை வாங்கியது. ஆண்டு ஒன்றுக்கு 6% வட்டி வீதித்த பிறகு ஆண்டுத் தொகை முறையில் தேய்மானம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது 5% வட்டியில் ஐந்து வருடத்திற்கு ரூ. 1 வீதம் ஆண்டுத்தொகை அட்டவணைமில் படி 0.230975 ஒதுக்கப்பட வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகை கணக்கை காட்டுக.

SECTION C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

16. Enter the following transaction in the proper subsidiary books of M/s. Arun.

2015

- May 1 Bought goods from Karthick Rs. 1,500
2 Sold goods to Murugan Rs. 1,400
5 Sentil sold goods to us Rs. 1,000, trade discount 10%
14 Sold goods to Kumaran Rs. 1,200
18 Purchased goods from Kandan Rs. 2,000
19 Received goods returned by Murugan Rs. 1,400
20 Returned goods to Sentil worth Rs. 90
30 Goods returned by Kumaran Rs. 120

11

S.No. 1412

திருவாரூர் அருள் எப்பவாறு மின்வரும்
நடவடிக்கைகளை துணைநிகழில் பதிக.
2015

- மே 1 கார்த்திகிடிருந்து பெற்ற சரக்கு ரூ. 1,500
2 முருகனுக்கு விற்க சரக்கு ரூ. 1,400
5 செந்தில் நமக்கு விற்க சரக்கு ரூ. 1,000, வியாபார
தள்ளுபடி 10%
14 குமரனுக்கு விற்க சரக்கு ரூ. 1,200
18 கந்தலிடமிருந்து பெற்ற சரக்கு ரூ. 2,000
19 முருகலிடமிருந்து திரும்ப பெற்ற சரக்கு ரூ. 1,400
20 செந்திலுக்கு ரூ. 90 பெருமான சரக்கு திருப்பியது
30 குமரனால் திருப்பிய சரக்கு ரூ. 120

17. The following Trail Balance has been taken from the books of Mr. Raman as on 31st December 2008. You are required to prepare the final accounts on 31st December 2008.

Debit balance	Rs.	Credit balance	Rs.
Drawings	4,800	Capital	50,000
Stock on 1.1.2005	30,000	Sundry creditors	10,000
Furniture & Fittings	13,000	Bank loans 6%	20,000
Printing & Stationery	12,000	Discount received	400
Coal, Gas and water	600	Sales	2,35,350
Freight	3,500	Bad debts reserve	
Purchases	75,000	(1.1.2005)	600
Income-Tax	9,500	Bills payable	6,500
Discount allowed	950		
Repairs to plant	1,000		
Factory rent	2,500		
Salaries	2,800		

12

S.No. 1412

Debit balance	Rs.	Credit balance	Rs.
Manufacturing wages	24,000		
Advertising	8,200		
Plant & Machinery	70,000		
Office rent	3,600		
Miscellaneous Expenses	1,000		
Bills receivable	12,500		
Carriage	1,500		
Insurance	600		
Interest	1,000		
Cash at bank	7,500		
Cash in hand	3,500		
Sundry debtors	33,800		
	<u>3,22,850</u>		<u>3,22,850</u>

Adjustments :

- Closing stock amounted to Rs. 40,000.
- Depreciation Plant and Machinery at 10% and Furniture and Fittings at 5%.
- Reserve for Bad Debts to be raised to 5% and Discounts on Creditors to 2%.
- Prepaid insurance Rs. 300
- Factory rent prepaid Rs. 200.
- An outstanding bill for repairs amounting to Rs. 300 remains to be paid.

13

S.No. 1412

பின்வரும் இருப்பாய்வானது 31.12.2008 அன்று
திரு இராபர்டின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்டவை.
31.12.2008 ல் முடிவடையக் கூடிய ஆண்டுக்குரிய இறுதி
கணக்குகளை தயார் செய்ய்க.

பற்று இருப்புகள்	ரூ.	வரவு இருப்புகள்	ரூ.
எடுப்புகள்	4,800	முதல்	50,000
1.1.2005 அன்றைய		பற்பல	
சரக்கிருப்பு	30,000	கடனீந்தோர்கள்	10,000
அறைகலன் மற்றும்		6% வங்கி கடன்	20,000
பொருத்தங்கள்	13,000		
அச்சு மற்றும்		தள்ளுபடி பெற்றது	400
எழுதுபொருள்	12,000		
நிலக்கரி வாயு மற்றும்		விற்பனை	2,35,350
தண்ணீர்	600		
சத்தம்	3,500	வரக்கடன் ஒதுக்கு	
கொள்முதல்	75,000	(1.1.2005)	600
வருமான வரி	9,500	செலுத்தற்குரிய	
தள்ளுபடி அளித்தது	950	மாற்றுச்சீட்டு	6,500
பொறியின்			
பழுதுபார்ப்பு	1,000		
ஆலை வாடகை	2,500		
சம்பளம்	2,800		
உற்பத்தி கூலி	24,000		
விளம்பரம்	8,200		
பொறி மற்றும்			
இயந்திரம்	70,000		
அலுவலக வாடகை	3,600		
பற்பல செலவினங்கள்	1,000		
பெறுதற்குரிய			
மாற்றுச்சீட்டு	12,500		
வெளிதூக்கு கூலி	1,500		

14

S.No. 1412

பற்று இருப்புகள்	ரூ.	வரவு இருப்புகள்	ரூ.
காப்பீடு	600		
வட்டி	1,000		
வாங்கியிருப்பு சொக்கம்	7,500		
கையிருப்பு சொக்கம்	3,500		
பற்பல கடனாக்கிகள்	33,800		
	<u>3,22,850</u>		<u>3,22,850</u>

சரிசெய்தல்கள் :

- (அ) இறுதி சரக்கிருப்பு ரூ. 40,000.
(ஆ) பொறி மற்றும் இயந்திரம் மீது 10% மற்றும்
அறைகலன் மற்றும் பொருத்தங்கள் மீது 5%
தேயமானம் நீக்குக.
(இ) வரக்கடன் ஒதுக்கு 5% க்கு அதிகரிக்கவும் மேலும்
கடனீந்தோர் மீது தள்ளுபடி 2% உருவாக்குக.
(ஈ) முன்வட்டி செலுத்திய காப்பீடு ரூ. 300.
(உ) ஆலை வாடகைக்காக ரூ. 200 முன்கூட்டி
செலுத்தப்பட்டது.
(ஊ) பழுதுபார்ப்புக்காக கொடுபட வேண்டிய உண்டியல்
ரூ. 300 இன்னும் கொடுபடாமல் உள்ளது.

18. The following particulars related to Beeman
sports club for the year ended 31.12.2014.

Receipts	Rs.	Payments	Rs.
To Balance b/d	600	By Salaries	1,245
To Subscriptions :		By Stationery	240
Arrears	24	By Rates and taxes	360
Current	1,266	By Telephone	60
Advance	48	By Investments	750

15

S.No. 1412

Receipts	Rs.	Payments	Rs.
To Profit from canteen	900	By Advertisements	105
To Miscellaneous	45	By Postage	100
To sale of old news papers	112	By Sundries	350
To Dividends	485	By Balance c/d	270
	<u>3,480</u>		<u>3,480</u>

You are required to prepare an Income and Expenditure account and Balance sheet after taking the following adjustments :

- (a) There are 450 members each paying an annual subscription of Rs. 3; Rs. 27 being in arrears for 2013 at the beginning of this year.
- (b) Stock of stationery on 31st December 2013 was Rs. 30; On 31st December 2014 Rs. 54.
- (c) Cost of buildings is Rs. 6,000. Depreciate at the rate of 5%.

பின்வரும் விபரங்களானது 31.12.2014-ஆம் ஆண்டோடு முடிவடையும் பீமன் விளையாட்டு கழகத்திற்குரியது.

பெறுதல்கள் ரூ. செலுத்துதல்கள் ரூ.

இருப்பு கீ/கொ	600	சம்பளம்	1,245
சந்தா :		எழுது பொருள்	240
நிலுவை	24	வீதங்கள் மற்றும் வரிகள்	360
நடப்பு	1,266	தொலைபேசி	60
மூலப்பணம்	48	1,338 முதலீடுகள்	750

16 S.No. 1412

பெறுதல்கள்	ரூ.	செலுத்துதல்கள்	ரூ.
சிறுண்டியிலிருந்து இலாபம்	900	விளம்பரங்கள்	105
பற்பல இனங்கள்	45	தபால் செலவு	100
பழைய செய்தித்தாளான விற்றது	112	பற்பல இனங்கள்	350
பங்காதாயம்	485	இருப்பு கீ/இ	270
	<u>3,480</u>		<u>3,480</u>

பின்வரும் சரிகட்டுதல்களை கணக்கில் கொண்டு ஒரு வருவாய் செலவின கணக்கையும் மற்றும் இருப்புநிலைக்குறிப்பையும் தயார் செய்க.

- (அ) மொத்தம் 450 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் செலுத்தக்கூடிய ஆண்டு சந்தா ரூ. 3, 2013க்கான சந்தா ரூ. 27 இவ்வாண்டு தொடக்கத்தில் நிலுவையாக இருந்தது.
- (ஆ) 31 டிசம்பர் 2013 அன்றைய எழுதுபொருளின் இருப்பு ரூ. 30. 31 டிசம்பர் 2014 அன்றைய எழுதுபொருள் இருப்பு ரூ. 54.
- (இ) கட்டிடத்தின் அடக்க மதிப்பு ரூ. 6,000. 5% தேய்மானம் உருவாக்குக.

19. Write short notes on :

- (a) Royalty Account
- (b) Minimum Rent
- (c) Short workings.

சிறு குறிப்பு தருக :

- (அ) உரிமைத் தொகை
- (ஆ) குறைந்தபட்ச வாடகை
- (இ) குறை உற்பத்தி.

17

S.No. 1412

20.

On 1st Jan. 2003 machinery was purchased for Rs. 80,000. On 1st Jan. 2004 additions were made to the machinery of Rs. 40,000. On 31st March 2005, machinery purchased on 1st January 2004, costing Rs. 12,000 was sold for Rs. 11,000, and on 30th June 2005, machinery purchased on 1st Jan. 2003 costing Rs. 32,000, was sold for Rs. 26,700. On 1st Oct. 2005 additions were made to the amount of Rs. 20,000. Depreciation was provided at 10% p.a. on the Diminishing Balance Method. Show the Machinery account for the three years from 2003 to 2005 December 31st.

01.01.2003 அன்று ரூ. 80,000 க்கு இயந்திரம் வாங்கியது.
01.01.2004 அன்று கூடுதலாக ரூ. 40,000 க்கு இயந்திரம் வாங்கியது. 31.3.2005 அன்று 01.01.2004 அன்று வாங்கிய இயந்திரத்தில் ரூ. 12,000 அடக்க விலையுள்ள இயந்திரத்தை ரூ. 11,000 க்கு விற்குது. மேலும் 30.06.2005 அன்று 01.01.2003 ல் வாங்கிய இயந்திரத்தில் ரூ. 32,000 அடக்கவிலையுள்ள இயந்திரத்தை ரூ. 26,700 க்கு விற்குது. 01.10.2005 அன்று கூடுதலாக ரூ. 20,000 க்கு இயந்திரம் வாங்கியது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுக்கு 10% தேய்மானம் உருவாக்கப்படுகிறது. டிசம்பர் 31, 2003 முதல் 2005 வரையிலான மூன்று வருடங்களுக்கு இயந்திர கணக்கை காட்டுக.

(a) Depreciation allowed as per IT rules
₹ 10,000

(b) General expenses include ₹ 2,000 paid to domestic servant

(c) Car is used 50% for personal purpose.

கப்ரஜா தன் இலாப நட்ச/சு-ஐ சமர்ப்பிக்கிறார். அவரது வணிக வருவாயைக் கணக்கிடுக.

ரூ.

ரூ.

தேய்மானம்	14,000	மொத்த இலாபம்	1,50,000
தீபாவளிச் செலவுகள்	5,000	பங்காதாயம்	15,000
பொதுச் செலவுகள்	6,000	அரசு பிணையங்கள்	
சம்பளம்	90,000	மீது வட்டி	2,000
வாடகை	36,000		
அறைகலன்	4,000		
வரிக்கான ஒதுக்கு	3,000		
மகிழுந்து செலவுகள்	7,000		
நிகர இலாபம்	2,000		
	<u>1,67,000</u>		<u>1,67,000</u>

(அ) அனுமதிக்கப்பட்ட தேய்மானம் வ.வரி சட்டப்படி ரூ. 10,000

(ஆ) ரூ. 2,000 வீட்டு வேலையாளருக்கு அளித்தது பொதுச் செலவில் சேர்ந்துள்ளது

(இ) மகிழுந்து 50% சொந்த பயன்பாட்டிற்கானது.

S.No. 1708

08UCM13/08UCC13

(For the candidates admitted from 2008–2009 onwards)

B.Com./B.Com. (C.A.) DEGREE EXAMINATION,
NOVEMBER 2018.

Fifth Semester

INCOME TAX LAW AND PRACTICE — I

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A — (10 × 2 = 20 marks)

Answer ALL the questions.

All questions carry equal marks.

1. What is previous year?

முந்தைய ஆண்டு என்றால் என்ன?

2. Write the meaning of total income.

மொத்த வருமானத்தின் பொருளை எழுதுக.

3. Give any two examples of exempted incomes.

வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள வருமானங்கள் ஏதேனும் இரண்டு எடுத்துக்காட்டு தருக.

4. What are the residential status of a company?

ஒரு நிறுவனத்தின் குடியரிமை தகுதி யாது?

5. How will you treat house rent allowance?
வீட்டு வாடகை படியை எவ்வாறு கையாள்வாய்?
6. What is gratuity?
பணிக்கொடை என்றால் என்ன?
7. Mention the meaning of composite rent.
கூட்டு வாடகையின் பொருளைக் குறிப்பிடுக.
8. What is fair rent?
சாதாரண வாடகை என்றால் என்ன?
9. Give the types of blocks of assets.
சொத்துக்களின் தொகுப்பு வகைகளைத் தருக.
10. Mention any two inadmissible expenses.
அனுமதிக்கப்படாத செலவுகளில் ஏதேனும் இரண்டைக் குறிப்பிடுக.

SECTION B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions.

All questions carry equal marks.

11. (a) How does gross total income calculated?
ஒட்டுமொத்த வருமானத்தை எவ்வாறு கணக்கிடலாம்?

Or

2

S.No. 1708

(b) Write short notes on :

- (i) Assessee
- (ii) Previous year
- (iii) Assessment year.
- (i) வரி செலுத்துநர்
- (ii) முந்தைய ஆண்டு
- (iii) வரிவிதிப்பு ஆண்டு – சிறு குறிப்பு எழுதுக.

12. (a) (i) ABC Ltd. was incorporated in India on 1st July 2000. The company now has operations at UK.

- (ii) Mr. Prakash stayed in India for 200 days during the relevant previous year. He has returned to India from Dubai after 10 years.

Determine the residential status of the above assesses.

- (i) 2000 ஜூலை 1 அன்று ABC நிறுவனம் இந்தியாவில் நிறுவப்பட்டது. அந்நிறுவனம் தற்பொழுது UK-வில் செயல்படுகிறது

- (ii) முந்தைய ஆண்டில் திரு. பிரகாஷ் இந்தியாவில் 200 நாட்கள் தங்கினார். அவர் பத்தாண்டுகளுக்குப் பின்னர் துபாயிலிருந்து இந்தியா திரும்பியுள்ளார்.

மேலே உள்ள வரி செலுத்துநர்களின் குடியரிமை தகுதியை தீர்மானிக்க.

Or

3

S.No. 1708

(b) Pratab earns the following incomes during the previous year.

(i)	Income from hardware business at Chennai	₹ 1,00,000
(ii)	Rent received from house property at America	70,000
(iii)	Profits from business at China (controlled from India)	80,000
(iv)	Income from China Development Bonds (1/4 th received in Delhi)	40,000
(v)	Past years untaxed foreign income brought into India	10,000

Compute his total income if he is a Not Ordinary Resident.

முந்தைய ஆண்டில் பிரதாப் பெற்ற வருவாய் பின்வருமாறு :

(i)	சென்னைபில் வன்பொருள் வணிகம் வருமானம்	₹ 1,00,000
(ii)	அமெரிக்காவில் இருந்து பெற்ற வீட்டு வாடகை	70,000
(iii)	சீனாவில் உள்ள வணிகம் மூலம் வருமானம் (இந்தியாவில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டது)	80,000
(iv)	சீனா வளர்ச்சி பத்திரம் மூலம் வருமானம் (1/4 இந்தியாவில் பெற்றது)	40,000
(v)	கடந்த ஆண்டுகளில் பெற்ற வரியிடாத அந்நிய வருமானம் முதலைய ஆண்டு இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது	10,000

அவர் அசாதாரண குடியுரிமை உள்ளவர் எனில் அவரது மொத்த வருமானத்தைக் கணக்கிடுக.

13. (a) Explain the types of provident funds.

சேமநல நிதியின் வகைகளை விவரி.

Or

(b) Selvam retired on 31st December 2018. He received a gratuity of ₹ 4,50,000. At the time of retirement his basic salary was ₹ 20,000 p.m and dearness allowance was ₹ 12,000 p.m (enters into retirement benefits). He retired after 30 years and 7 months of service. Compute his taxable gratuity if he is covered by payment of Gratuity Act.

செல்வம் 2018 டிசம்பர் 31 அன்று ஓய்வுப் பெற்றார். பணிக்கொடையாக ரூ. 4,50,000-ஐ பெற்றார். ஓய்வு பெறும் பொழுது அவரது மாத சம்பளம் ரூ. 20,000 மற்றும் அகவிலைப்படி ரூ. 12,000 (ஓய்வு பயன்களுக்காக) 30 ஆண்டுகள் மற்றும் 7 மாத பணிக்குப் பின் ஓய்வு பெற்றார். பணிக்கொடைச் சட்டத்தின் கீழ் அவர் வந்தால் அவரது வரிக்கு உட்பட்ட பணிக்கொடையைக் கணக்கிடுக.

14. (a) State the conditions under Rule 4A for deducting unrealised rent.

பெறப்படாத வாடகையைக் கழிக்க விதி 4A-யின் கீழ் வரும் நிபந்தனைகளை எடுத்துரைக்க.

Or

(b) Find the income from house property from the following :

Annual rent ₹ 1,44,000
Municipal tax ₹ 14,000
Municipal value ₹ 1,40,000
Vacancy period 1 month
Interest on loan taken for construction ₹ 12,000

பின்வருவனவற்றில் இருந்து வீட்டு வாடகை வருமானத்தைக் காண்க.

ஆண்டு வாடகை ரூ. 1,44,000
நகராட்சி வரி ரூ. 14,000
நகராட்சி மதிப்பு ரூ. 1,40,000
காலியாக இருந்த காலம் 1 மாதம்
வீடு கட்ட வாங்கிய கடன் மீது வட்டி ரூ. 12,000.

15. (a) Anbu gives the following data regarding his income from business.

Net profit after including the following ₹ 40,000
Car purchased for business ₹ 1,60,000
Income tax paid ₹ 20,000
Dividend from a company ₹ 30,000
Interest from bank deposits ₹ 15,000
Compute his business income.

6

S.No. 1708

அன்பு பின்வரும் தரவுகளை தன் வணிக வருமானமாக தருகிறார்.

நிகர இலாபம் பின்வருவனவற்றை சேர்த்த பின் ரூ. 40,000
மகிழ்ந்து வாங்கியது ரூ. 1,60,000
வருமான வரி செலுத்தியது ரூ. 20,000
நிறுவன பங்காதாயம் பெற்றது ரூ. 30,000
வங்கி வைப்புகள் மூலம் வட்டி ரூ. 15,000

அவரது வணிக வருமானத்தைக் கணக்கிடுக

Or

(b) List the intangible assets as per Income Tax Act and also mention their rate of depreciation.

வருமான வரிச் சட்டப்படி தொட்டுணர முடியாத சொத்துக்களை பட்டியலிட்டு அதன் தேய்மான விகிதங்களையும் குறிப்பிடுக.

SECTION C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

All questions carry equal marks.

16. Describe the following concepts :

- Financial year
- Taxable income
- Casual income.

7

S.No. 1708

பின்வரும் கூற்றுகளை விவரி.

- (அ) நிதியாண்டு
(ஆ) வரிக்கு உட்பட்ட வருமானம்
(இ) தற்செயலான வருமானம்.

17. Mrs. Sumitha furnishes the following details of her income during the previous year.

- (a) Profits from business in Cochin received in Indonesia ₹ 50,000
(b) Dividend from Indian company ₹ 10,000
(c) Income from business in Australia received there (controlled from India) ₹ 20,000
(d) Rent received from Burma ₹ 15,000
(e) Profits from business in Canada (not controlled from India) (3/4th received in India) ₹ 64,000
(f) Past untaxed foreign income brought to India ₹ 10,000

Compute her total income if she is

- (i) An ordinarily resident
(ii) Not ordinarily resident
(iii) Non-resident.

முந்தைய ஆண்டில் பின்வரும் வருமான விவரங்களை திருமதி. சுமிதா தெளிவுபடுத்துகிறார்.
(அ) கொச்சினில் உள்ள வணிக இலாபம் ரூ. 50,000
இந்தோனேசியாவில் பெற்றது

- (ஆ) இந்திய நிறுவனத்தில் பங்காதாயம் பெற்றது ரூ. 10,000
(இ) ஆஸ்திரேலியாவில் இருந்து வணிக வருவாய் அங்கேயே பெற்றது (இந்தியாவில் இருந்து கட்டுப்பாடு) ரூ. 20,000
(ஈ) பர்மாவில் இருந்து வாடகை ரூ. 15,000
(உ) கனடாவில் உள்ள வணிக இலாபம் (கட்டுப்பாடு இல்லை) (3/4 பங்கு இந்தியாவில் பெற்றது) ரூ. 64,000
(ஊ) கடந்த வரியிடராத அயல் வருமானம் கொண்டு வரப்பட்டது ரூ. 10,000

அவரது மொத்த வருமானத்தை அவர்

- (i) சாதாரண குடியரிமை பெற்றவர்
(ii) அசாதாரண குடியரிமை பெற்றவர்
(iii) குடியரிமை பெறாதவர் ஆக இருப்பின் கணக்கிடுக.

18. Adam gets the following emoluments from his employer.

	₹ (p.a.)
Basic salary	4,50,000
Dearness allowance	2,25,000
Tiffin allowance	12,000
Children Hostel allowance	6,000 (for 2 children)
Medical allowance	12,000

He has been provided a rent free furnished accomodation at Madurai (population 18 lakhs). The cost of furniture was ₹ 1,50,000. The employer provided a cook and watchman at ₹ 500 p.m each. His electricity bill was reimbursed by the company ₹ 9,600 p.a. Compute his salary income.

ஆதம் தன் முதலாளியிடம் இருந்து பின்வரும் ஊதியங்களைப் பெறுகிறார்.

	ரூ. (ஓராண்டிற்கு)
அடிப்படை சம்பளம்	4,50,000
அகவிலைப்படி	2,25,000
சிறுநீண்டி படி	12,000
குழந்தைகள் விடுதி படி	6,000 (2 குழந்தைகளுக்கு)
மருத்துவப்படி	12,000

அறைகலனுடன் கூடிய வாடகையில்லா குடியிருப்பை மதுரையில் (மக்கட்தொகை 18 லட்சம்) அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அறைகலன் மதிப்பு ரூ. 1,50,000 ஆகும். சமையல்காரர் ஒருவரும் காவலாளி ஒருவரும் தலா மாதம் ரூ. 500 வீதம் கொடுக்கப்பட்டனர். அவரது மின் கட்டணம் நிறுவனத்தால் திருப்பி அளிக்கப்பட்டது ரூ. 9,600. அவரது சம்பள வருமானத்தைக் கணக்கிடுக.

19. Farook is the owner of a big house which has three identical portions. He occupies one and let the other two portions at monthly rent of ₹ 15,000 each. The fair value and municipal value of the house were ₹ 2,70,000 p.a and ₹ 2,73,000

respectively. He took loan to construct the house and interest on loan amounted to ₹ 12,000 p.a. The portions were let out throughout year. Compute his income from house property. Municipal tax paid 10% on municipal value.

மூன்று பகுதிகள் கொண்ட ஒரு பெரிய வீட்டின் உரிமையாளர் பாருக் அவர் ஒரு பகுதியை தான் வைத்துக் கொண்டு மற்ற இரு பகுதிகளையும் மாத வாடகை ரூ. 15,000-க்கு விட்டார். அவ்வீட்டின் சாதாரண மதிப்பு மற்றும் நகராட்சி மதிப்பு முறையே ரூ. 2,70,000 மற்றும் ரூ. 2,73,000 ஆகும். அந்த வீட்டைக் கட்டுவதற்கு கடன் வாங்கினார். கடன் மீது வட்டி ரூ. 12,000 (ஆண்டிற்கு) ஆகும். அப்பகுதிகள் வருடம் முழுவதும் வாடகைக்கு விடப்பட்டிருந்தன. அவரது வீட்டு வாடகை வருமானத்தைக் கணக்கிடுக. நகராட்சி மதிப்பில் 10% நகராட்சி வரி ஆகும்.

20. Supraja submits her profit and loss a/c for the previous year. Compute her business income.

	Rs.	Rs.
To Depreciation	14,000	By Gross profit 1,50,000
To Divali expenses	5,000	By Dividend 15,000
To General expenses	6,000	By Interest on
To Salary	90,000	Govt. securities 2,000
To Rent	36,000	
To Furniture	4,000	
To Provision for tax	3,000	
To Car expenses	7,000	
To Net profit	2,000	
	<u>1,67,000</u>	<u>1,67,000</u>

(ஆ) வியாபாரம் (அ) தொழிலிலிருந்து வருமானம்:

- (i) துணி வியாபாரத்திலிருந்து வருமானம் 30,000
(ii) இருப்பு வியாபாரத்திலிருந்து நட்டம் 60,000
(iii) ஊக வியாபாரத்திலிருந்து நட்டம் 10,000
(இ) இதர தலைப்பிலிருந்து வருமானம்:

- (i) லாட்டரியிலிருந்து வருமானம் 25,000
(ii) பந்தய குதிரைகளுக்கான பராமரிப்பு நட்டம் 7,000
(iii) பிணையங்களிலிருந்து வட்டி 10,000
(ஈ) மொத்த சம்பளம்: 1,66,000

9. How is tax liability computed of a partnership firm?

ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் வரிப்பொறுப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

10. What is meant by Reassessment? Discuss its provisions.

மறுமதிப்பீடு என்றால் என்ன? அதன் ஷரத்துக்களை விவாதிக்க.

S.No. 1853

08 UCM 17/
08 UCC 17

(For the candidates admitted from 2008-2009 onwards)

B.Com./B.Com. (CA) DEGREE EXAMINATION,
APRIL/MAY 2015.

Sixth Semester

INCOME TAX LAW AND PRACTICE — II

Time : Three hours

Maximum : 75 marks

PART A — (10 × 2 = 20 marks)

Answer ALL questions.

1. Define Capital Asset.

மூலதன சொத்து வரையறு.

2. What is meant by Long Term Capital Gain?

நீண்டகால மூலதன ஆதாயம் என்றால் என்ன?

3. Specify any four examples of Income from other sources.

இதர தலைப்பின் கீழ் உள்ள வருமானங்களில் ஏதேனும் நான்கு உதாரணங்களை குறிப்பிடுக.